



வைகறை
VAIHARAI-e-magazine

SENIOR TAMILS' CENTRE OF ONTARIO

ஒன்றாரியோ முதுகுமிழர் மன்றம்

இதழ் 57

April 30, 2021



We always work for a better tomorrow. But when tomorrow comes, instead of enjoying, we again think of a better tomorrow! Let's have a better today!



Don't carry your mistakes around with you. Instead, place them under your feet and use them as stepping stones to rise above them.

பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு "மறதி தான்" என்பார்கள். நல்லதோ கெட்டதோ எதுவாயினும் நடந்து அதை அனுபவித்துத் தீர்த்தபின் அதை மறந்து விடவேண்டும். எதுவும் நடக்காதுபோல இருந்து கொண்டு புதிய ஒன்றைத் தேடவேண்டும். அந்தப் புதிய ஒன்று ஆனந்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதாக இருக்கவேண்டியது அவசியம். நிறைய விஷயங்களில் மறதி இல்லாததால் தான் நிம்மதி என்ற உணர்வு நம்மிடம் இல்லாமல் போகிறது. எதிர்பார்ப்பு என்ற ஒன்று தோன்றி நிம்மதியை குலைக்கிறது. ஏமாற்றம் என்ற பாதிப்பு நிலை நம்மை திசை திருப்பி நிம்மதி என்ற உணர்வை பறித்துக்கொள்கிறது. படபடப்பு, பதைபதைப்பு, கோபம், பழிவாங்கும் எண்ணம், பொறாமை போன்ற வற்றை அது தூண்டிவிடுகிறது. இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் நேற்றைய சூழலை இன்றைக்கு மறந்துவிட வேண்டும். யதார்த்தத்தில் வாழவேண்டும். மறதி கைகூடாத நேரத்தில் மனக்கட்டுப் பாட்டை பிரயோகிக்க கற்க வேண்டும். விஷய பாதிப்புகளை நினைத்துக் கொண்டிருக்காமல் மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். நமக்கு பிடிக்காத ஒன்று நடந்தால் உடனே எதிர்ப்பை வெளிக்காட்டும் நிலையை மாற்றி கொள்ளவேண்டும். பழிவாங்குதல் போன்ற வற்றை செய்வதை தவிர்க்க வேண்டும். விமர்சனம் செய்வதை விட்டு விடவேண்டும். இப்படி பல விடவேண்டியவற்றை விட்டால் மட்டுமே வரவேண்டியது வரும்.

நமது இந்த செயல்களால் என்ன நன்மை கிடைத்துவிடும் என யோசித்தால் நாம் பிறரை பாதிப்புக்கு ஆளக்க மாட்டோம். நாழும் பாதிக்கப்பட மாட்டோம். இல்லாவிட்டால் விஷய பாதிப்புகள் நமது மனதை கொந்தளிக்கச் செய்து ஆனந்தம் என்ற உணர்வை அடியோடு சாய்த்துவிடும். மூன்றாவதாக மனதை வேறு வழிகளில் செலுத்த வேண்டும் என்று பார்த்தோம். நடந்ததை நினைத்துக்கொண்டிருந்தால் நிம்மதி எப்போதும் கிடைக்காது. மனதில் தெளிவு பிறக்காது. எனவே, நமது மனதை விஷயத்திலிருந்து மாற்றிக்கொள்ள வேண்டும். என்றாவது ஒருநாள், போனால்போகட்டும் என நினைக்கத்தான் போகிறோம். அது நடந்து வெகு காலத்திற்குப் பிறகு நினைக்காமல் உடனே நினைத்தால் விளைவு நன்றாக இருக்கும். வாழ்நாளில் எத்தனையோ அனுபவங்களை நாள்தோறும் அனுபவித்துக் கொண்டே வருகிறோம். இதை நினைவில் வைத்திருந்தால் நல்லது நடக்குமா? அது அதை அப்படி அப்படியே விட்டு விட வேண்டும். இதற்கு மனதை மாற்றுவதே ஒரு மகத்தான வழி.

THINGS TO REMEMBER....

- ◆ Open your arms to change, but don't let go of your values.
- ◆ Regularly step away from your busy schedule just to refuel and re-energize your spirit.
- ◆ Knowledge will give us power, but character will give us love and respect.



எகிப்தின் மகாராணி : பேரழகி கிளியோபாட்ராவின் கதை !!

பல அழகிகளைவிடவும் 100 மடங்கு அழகானவள் - விஷம் வைத்துக் கொல்லப்பட்டாள் உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக, அரசியல் நிலைமையும் சுவாரசியம் தரக்கூடியவை. கிளியோபாட்ராவின் காலம் கி.மு.69-லிருந்து 30 வரை என்று வரலாற்றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவளது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபாட்ரா.

சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபாட்ராவுக்கு முன்னால் ஏழு கிளியோபாட்ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபாட்ரா என்றே குறிப்பிடப்பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும், புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, இவளது புத்திசாலித்தனம். அடுத்த காரணம், அழகு. அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல. அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். வெறும் முப்பத்தொன்பது வயசு வரைக்கும் தான் அவள் வாழ்ந்திருக்கிறாள். ரொம்பச் சின்ன வயசிலேயே அரசியானவள் என்றாலும் ராஜாங்கக் காரியங்கள் தவிர பல்வேறு துறைகளில்

அவளுக்குப் பெரிய ஆர்வங்கள் இருந்திருக்கின்றன.

உதாரணமாக, வான சாஸ்திரம், ஜோதிடம் போன்ற கலைகளைக் கல்வியாகவே கற்றவள் கிளியோபாட்ரா. சும்மா மேக் அப் போட்டுக் கொள்ளுவதோடு விட்டு விடாமல், அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பது, அவற்றின் வேதியியல், மருத்துவ குணங்களை ஆராய்வது போன்றவற்றில் அவளுக்கு அபாரமான திறமை உண்டு. தன் வாழ்நாளில் அவளே ஏழு விதமான பர்ப்புயங்களைக் (செண்ட்) கண்டுபிடித்ததாகவும் சொல்லுகிறார்கள். இதெல்லாம் போதாதென்று ஒன்பது மொழிகளில் எழுத, பேச, படிக்கவும் தெரியும். ஆச்சா? கிளியோபாட்ராவின் தந்தையான டாலமிக்கு வயசானதும் தன் மகளைப் பட்டத்தில் அமர்த்த விரும்பியிருக்கிறார். அந்தக் காலத்தில் எகிப்தில் ஒரு பெண் தனியாக ஆட்சி செய்வது முடியாது. ஆகவே, கிளியோபாட்ராவையும், அவளது தம்பியான டாலமியையும் சேர்த்து அரியணையில் உட்கார வைத்தார். அதாவது, கூட்டணி ஆட்சி!

இதில் இன்னொரு கூத்தும் உண்டு. பெண் தனியாக ஆள முடியாது என்பது மட்டுமல்ல அப்போது தம்பியுடன் சேர்த்தும் ஆளமுடியாது! ஒரு வழி, யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டு புருஷன் பொண்டாட்டியாக வேண்டுமானால் ஆட்சி செய்யலாம். ஆகவே கிளியோபாட்ரா, தன் 10 வயதுத் தம்பியான அந்த ஜூனியர் டாலமியையே திருமணம் செய்து கொண்டு எகிப்தின் ஆட்சிப் பீடத்தில் உட்கார்ந்து விட்டாள். ஆக, பதினெட்டு வயசு ராணி, பத்து வயசு ராஜா. ஆட்சியெல்லாம் சூப்பராகத் தான் நடந்தது. ஆனால் அந்தச் சின்னப் பையன் மனத்தைச் சில பேர் கெடுத்துக் குட்டிச்சவராக்கி விட்டார்கள். அவனுக்கு இன்னும் நூலைந்து வயசுகள் கூடுவதற்குள், அமைச்சர்களாக இருந்த சில வில்லன்கள், நீ உன் அக்காவைத் துரத்தியடி. முழு தேசமும் உன் கைக்கு வந்துவிடும். அவள் அதிகாரம் செய்ய, நீ சும்மா கையெழுத்துப்போடுவதில் என்ன பெருமை இருக்கிறது என்று தூண்டி விட்டார்கள். ஆகவே, அந்த ஜூனியர் டாலமியாகப்பட்டவன் தன் முன்னாள் அக்கா, இன்னாள் மனைவி என்றும் பாராமல் கிளியோபாட்ராவுக்கு எதிராக ஒரு குட்டிப் புரட்சியைத் தூண்டி விட்டு, அவள் உயிருக்கு உலை வைத்தான். தப்பிப்பிழைக்க விரும்பிய கிளியோபாட்ராவை சிரியாவுக்குத் தப்பியோட வழிவிட்டான்.

இந்தச் சமயத்தில்தான் (கி.மு.48) ஜூலியர் சீசர் எகிப்துக்கு வருகிறார். சீசருக்கு அறிமுகம் வேண்டியதில்லை அல்லவா? மாபெரும் ரோமானிய வீரர். அலெக்சாண்டருக்கு நிகராக சரித்திரத்தில் கொண்டாடப்படுகிற ஒரு ஹீரோ. அப்பேற்பட்ட சீசர் தன் எதிரி ஒருத்தனைப் பழி வாங்கத் தேடிக்கொண்டு எகிப்துக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டான் கிளியோபாட்ரா. அவரை வைத்து எப்படியாவது எகிப்து பீடத்தை பிடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த கிளியோபாட்ரா, மிகுந்த நாடகத்தனம் கொண்ட, அதே சமயம் கவித்துவமான ஒரு உத்தியையும் கண்டுபிடித்தாள். தன் சேடிப்பெண் ஒருத்தியை அழைத்து, ஒரு பெரிய கார்ப்பெட்டுக்குள் தன்னை வைத்துச் சுருட்டி, உருட்டி தூக்கிக் கொண்டு போகச் சொல்லி, சீசருக்கு முன்னால் உருட்டித் திறந்து விடச் சொன்னாள். மாபெரும் வீரரே! இதோ உங்களுக்கான பரிசு! அசந்துபோனார் சீசர். அடேங்கப்பா. எப்பேர்ப்பட்ட பேரழகி! கண்டதும் காதல் என்பார்களே, அந்த மாதிரி ஒரு இது வந்து விட்டது சீசருக்கு! கிளியோபாட்ராவுக்கு சீசரைக் காதலிப்பதிலேயோ, கல்யாணம் செய்து கொள்வதிலேயோ எந்தவித ஆட்சேபனையும் இருக்கவில்லை. அவளது நோக்கமெல்லாம், எகிப்து ஆட்சிப்பீடத்தை மீண்டும் பிடிப்பது. அதற்கு சீசர் உதவ முடியுமானால் அவரைக் காதலித்து ரூயட் பாடுவதில் ஒரு தடையும் இல்லை! கசக்குமா சீசருக்கு? இயல்பிலேயே மாவீரர் அல்லவா? ப்பு! இதென்ன பிரமாதமான காரியம்? இதோ ஒரே நாளில் எகிப்து ஆட்சியை உன்னுடையதாக்கி விடுகிறேன் பார் என்று போர் அறிவிப்பு வெளியிட்டு விட்டார். யுத்தத்தில் அந்த டாலமிப் பையன் தோற்கடிக்கப்பட்டதையும் கிளியோபாட்ரா மீண்டும் எகிப்து ராணியானதையும் ஹாலிவுட் சினிமாக்கள் மிகவும் பரவசத்துடன் காட்டி மகிழ்ந்தன. ஒரு தேரிலிருந்து

சீசர் அந்தப் பையனின் தலையைக் கொய்து தூக்கி எறிவது போலவும் அது பறந்து போய் ஒரு மலை முகட்டில் முட்டி கீழே ஆற்றில் விழுவது போலவும் காட்டுவார்கள். இதெல்லாம் மூசு என்றாலும் கிளியோ பாட்ரா மீண்டும் எகிப்து ராணியானது மட்டும் நிஜம். அவளது தம்பியும், கணவனுமான டாலமி அந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதும் உண்மையே. மீண்டும் எகிப்தின் மணிமுடியைப் பெற்ற கிளியோபாட்ரா, தொடர்ந்து சீசருடன் டேயட் பாடிக் கொண்டிருந்ததன் விளைவாக ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்கு டாலமி சீசர் என்று இரண்டு கணவர்களின் பேரையும் சேர்த்து வைத்து, சீராட்டி வளர்க்க ஆரம்பித்தாள்.

அந்தக் குழந்தை சுகப்பிரசவமாக அல்லாமல் கிளியோபாட்ராவின் வயிற்றைக் கீறி, சீசராலேயே வெளியே எடுக்கப்பட்டது. முதல் முதலில் ஆபரேஷன் மூலம் பிறந்த குழந்தை அதுதான் என்பதாலும், அதைச் செய்தது சீசர்தான் என்பதாலும்தான் இன்றைக்கு வரை மருத்துவத்துறை, ஆபரேஷன் மூலம் பிரசவம் பார்ப்பதை சிசேரியன் என்று அழைக்கிறது! திருமணத்துக்குப் பிறகு கிளியோபாட்ரா தனது நம்பிக்கைக்குரிய மந்திரிகள் சிலரிடம் எகிப்தின் ஆட்சிப் பொறுப்பை அவ்வப்போது கொடுத்து விட்டு அடிக்கடி சீசருடன் ரோமுக்குப் போய் விடுவாள். அங்கே மாளிகையில் குழந்தையைக் கொஞ்சுவதும், தாலாட்டுவதுமாக அவளது பொழுது ஒரு டிபிகல் குடும்பத்தலைவியாகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஆட்சி ஞாபகம் வந்ததும் கிளம்பி எகிப்துக்கு வந்துவிடுவாள். அப்போது சீசர் பின்னாலேயே புறப்பட்டு எகிப்துக்கு வந்துவிடுவார். இது ரோமானிய முக்கியஸ்தர்களுக்குப் பெரிய எரிச்சலைத் தந்தது. ஒரு முகூர்த்தம் பார்த்து அவளுக்கு விஷம் வைத்துக்கொண்டு விட்டார்கள்.

மகிழ்ச்சியை எட்டி பிடித்தவர்கள் அனைவரும், துன்பத்தின் முகவரியை சந்திந்தவர்களாகவும், தோல்வியை தோலில் சுமந்தவர்களாகவும் இருந்தவர்கள் தான், மகிழ்ச்சியை எப்போதும் தன் உடன் வைத்திருப்பவர்கள். உங்களுக்கும் ஆசையா மகிழ்ச்சியின் மடியில் தவழ்ந்து பார்க்க? இழந்த மகிழ்ச்சியை திரும்ப பெற ஆசையா? எப்போதோ எங்கேயோ படித்ததையும் என் எண்ணங்களையும் இணைந்து பகிர்கிறேன். உங்களுக்குக்கா இல்லைபெனினும், உங்களை நம்பி இருப்பவர்களுக்காகவும், உங்கள் உடன் ருப்பவர்களுக்காகவும், உங்கள் வைராக்கியத்தை முதலில் கொஞ்சம் விட்டு கொடுத்து பிறரிடம் உதவி கேளுங்கள். நீங்கள் கேட்காமல் எதுவும் கிடைக்காது, நகர்த்தாமல் எதுவும் நகராது, முயலாமல் கனவுகள் மலராது. மகிழ்ச்சியை தேடி ஓடும்போது தோல்வி வந்தால் பொறுமையுடனும், வெற்றி வந்தால் பணிவுடனும், எதிர்ப்பு வந்தால் துணிவுடனும் இருக்க வேண்டும். முக்கியமாக எது நடந்தாலும் நம்பிக்கையோடு இருப்பது மிக மிக அவசியம். நம்பிக்கையோடு இருந்தால் மட்டும் போதாது. வாழ்வில் மகிழ்ச்சியை காண முதலில் எளிமையை கையாள வேண்டும், பேச்சில் இனிமை காண வேண்டும், நேரத்தின் அருமையை புரிந்து வைத்திருக்க வேண்டும், வேலையில் புதுமைகளை நிகழ்த்தி வெற்றிகாண வேண்டும். வெற்றி கண்டால் உள்ளம் விரியும், உள்ளம் விரிந்தால் உறவுகள் விரியும்.



மனிதநேயம்

அந்த விஞ்ஞான கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி தன் மேலதிகரியிடம் வேண்டினார்.

“நான் என் பிள்ளைகளை இன்று கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்கு கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.”

மேலதிகாரியும் அனுமதித்தார். வேலை மும்முரத்தில் முழுகிய விஞ்ஞானி கடிக்காரத்தை பார்த்தபோது மணி இரவு எட்டரை. பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடன் போனார்.



வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார்.

“குழந்தைகள் எங்கே..?” என்று கேட்டதும் மனைவி சொன்னார் “சரியாக ஐந்தரை மணிக்கு கிளம்பி கண்காட்சிக்கு போய்விட்டார்கள். உங்கள் மேலதிகாரிதான் வந்து அழைத்துப் போனார்” என்று. SR பூலேந்திரன் SRP SR பூலேந்திரன் SRP SR பூலேந்திரன் SRP SR பூலேந்திரன் விஞ்ஞானி வேலையில் மூழ்கி விட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை. குழந்தைகள் கவனவயும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று குழந்தைகளை அழைத்துச் சென்றார்.

அந்த மேலதிகாரியின் பெயர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்!

NATIYA SAMARPANA
KALAI KOODAM
Mrs. Rajani Mathivarnan, M.F.A
16 Lindser Gate,
Stouffville,
ON, L4A 0T4
416-892-6788
mathi3108@hotmail.com

www.babudelivery.ca

Taste & Flavour of Tamil Eelam

BABU
Take-out & Catering
SINCE 1992

Open 7 days a week-5 am to Midnight (Except on Nov 27th)

MARKHAM	SCARBOROUGH
9590 McCowan Rd. Unit 3-5 Markham, On. L3P 8M1 (McCowan & Bur Oak)	4800 Sheppard Ave., #201-204 Scarborough, On. M1S 4N5 (McCowan & Sheppard)

படித்ததில் வியந்தது உத்தமர் உமர் (ரலி)

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண் சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார். நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்த போது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார். அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டு முறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா...? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே...? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது...?” எனக் கத்தினார். உமரோ அமைதியாக, “நண்பரே...! நீர் நினைப்பது போல் நான் பிச்சைக்காரனும்ல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர் போல் தோன்றுகிறது. அதனால் தான் உம்மோடு பேச நினைத்தேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்...?” என வினவ, “அவள் என் மனைவி” என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்...?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கி விட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்” என்று பதிலளித்தார் அந்த மனிதர். மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்” என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்” எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்...?” என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை” என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள். கவலைப்படாதீர்கள்” என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர். வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா...?” என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை” என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்” என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஒட்டி வருகிறேன்” என்று புறப்பட்டார் உமர். சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பி விட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நாட்டிற்கு உமர் தானே இப்போது தலைவர்...?” “ஆமாம்.” அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே...!” அது அவரவர் கருத்தைப் பொறுத்தது. “நீர் உமரை பார்த்திருக்கிறீரா...?” “பார்த்திருக்கிறேன்.” “அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?” “அவரிடம் ஏது பணம்...?” “என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்...?” அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை. இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே...! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.” “ஜனாதிபதி” என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே...! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்...? என்ன நடந்துவிட்டது...?” என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள். அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்...?” என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி” என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப் போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்...?” இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே...? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே...! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்” எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள். இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள். படித்ததில் வியந்தது.

தமிழ் முதியோருக்கு சேவையாற்றி 35ஆவது ஆண்டுக்குள் காலடியெடுத்து வைத்திருக்கும் ஒன்றாரியோ முதுதமிழர் மன்றம் மென்மேலும் வளர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

மீனா கந்தப்பா


அங்கத்தவர் இலக்கம்: 2722

மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் தன்னம்பிக்கையை ஊட்டும் சிறந்த பொன்மொழிகள்

- நம்பிக்கை குறையும் போது ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்.
- சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
- மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகியிருக்கும்.
- உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
- சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
- எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
- அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
- முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்னோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
- ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
- எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
- எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.
- எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
- ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
- செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
- சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
- நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
- மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல
- பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
- வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
- நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக கிடைத்தே தீரும்.
- அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
- தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

என்னை தேடி வரும் துன்பத்திடம்
சிரித்துக்கொண்டே கேட்டேன்.
யாருக்கும் என்னை விடிக்காமல் போக,
உனக்கு மட்டும் என்னை எப்படி
பிடித்தது, அடிக்கடி வந்து சந்தித்து
கொண்டே இருக்கிறாய் என்று
கேட்டேன்..

நான் வரும் பொழுதெல்லாம்
சோர்ந்துவிடாமல் என்னை எதிர்த்து
நின்றாயே அந்த தைரியத்தை ரசிக்க
வந்தேன்.. என்றது..!



Congratulations Senior Tamils' Centre of Ontario

for serving the Tamil Seniors for 35 years!

Long Live STC!

Somaskandan & Eeswary (mem# 72 & 72A)



#மனைவிமார்கள் எல்லாம் கணவர்களுக்கு எதிராக ஒரு வழக்கு தொடுத்தார்கள்..*என்ன வழக்குன்னு கேட்கிறீர்களா.. அதாகப்பட்டது...நாங்கள் ஏன் அவர்களுக்கு "வடிச்சு கொட்டணும்

#வித்தியாசமான வழக்கு..விசித்திரமானதும் கூட...?? *எதிர்தரப்பு வக்கீல் தன்னுடைய ஒரே ஒரு pointஐ கொண்டு வழக்கை உடைத்தெறிந்து விட்டார்..*கணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்....அது என்ன point...?!

MY LORD, " IT IS THE RESPONSIBILITY OF A JAILOR TO PROVIDE FOOD TO THE PRISONER."

கணம் நீதிபதி அவர்களே.. "கைதிகளுக்கு உணவு வழங்குவது ஒரு ஜெயிலருடைய கடமை/பொறுப்பு.."

#C ASE DISMISSED...**வாங்க நாமளும் போய் பட்டாசு வெடிக்கலாம்..

"We are like books. Most people only see our cover, the minority read only the introduction, many people believe the critics. Few will know our content." -- Emile Zola

உங்கள் இல்லங்களுக்கு தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருட்களை நேரடியாகவும் Online மூலமாகவும் பெற்றுக்கொள்ளக்கூடிய இடம்



YARL KALANJHIYAM

3500, McNicoll Ave, Unit -4,
Scarborough, ON, M1V 4C7,
For online order visit
www.ykmart.ca

- ❖ 10 வகையான மரக்கறிகள் உள்ளடங்கிய பொதியொன்று \$25 மட்டுமே. இத்துடன் முற்றிலும் இலவசமாக \$4 பெறுமதியான தேங்காய் துருவல் பொதியும் வழங்கப்படும்.
- ❖ அன்னமுன்னா, அன்னாசி, கொய்யா, மாதுளை போன்ற அனைத்து விதமான பழங்களையும் பால், முட்டை மற்றும் குளிருட்டப்பட்ட இறால் நண்டு முதலியவற்றையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.
- ❖ எமது வியாபார நிலையத்தில் கொள்வனவு செய்யும் பொழுது தங்களிற்கு மேலதிகமாக ஆடு, மாடு, கோழி, இறைச்சி வகைகள் மற்றும் மீன் தேவைப்படின எம்முடன் தொடர்புகொள்ளவும்.
- ❖ ஒடர் பெற்றுக்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்தில் விநியோகிக்கப்படும்.
- ❖ முதியோர் இல்லங்களில் வசிக்கும் 8 முதியவர்கள் இணைந்து குறித்த ஒரு நாளில் Order செய்தால் அவர்களுக்கான விநியோக கட்டணம் முற்றிலும் இலவசம்.

விநியோகக் கட்டணம்

0-10km - மொத்தம் \$5
10-60km - மொத்தம் \$10
60km க்கு மேல் எம்முடன் தொடர்புகொள்ளவும்.

யாழ் களஞ்சியம்

Contact info:
www.ykmart.ca
416 551 4738 | 416 936 4738


SOUTHERN
AROMA



FINE DINING, TAKE-OUT & CATERING
WEDDINGS | BIRTHDAY PARTIES | CORPORATE EVENTS
Veg. & Non-Veg. options available

VISIT US AT
14 - 7200 MARKHAM ROAD
905-554-2255
www.southernaroma.ca

8 SIGNS YOUR BODY IS ADDICTED TO SUGAR



- You feel the need to eat or snack all day long.
- You eat a lot of fruit or drink a lot of juice.
- You're a coffee hound and crave sugary, alcoholic drinks.
- You're chronically stressed out.
- You crave sugar during or after meals.
- Hunger hits you like a brick wall.
- You crave carbs in the morning (or late at night).
- Cravings for sugar increase the longer you go without it.

COLORS FOR A HEALTHY EATING

@plantbasedfoodieess

WHITE
to strengthen the
immune system

YELLOW
to prevent cancers

ORANGE
to fortify skin
elasticity

RED
to improve heart &
blood health

GREEN
to purify with
detoxification

PURPLE
to increase longevity

மரணப்படுக்கையில் தண்ணீர் கொடுப்பது ஏன்?...

குருசேத்திரப் போர் நடந்து கொண்டிருந்த போது, பிஷ்மரின் தந்தை சந்தனு மகனுக்கு ஒரு வரமளித்தார்.. 'எப்பொழுது பிஷ்மர் மரணமடைய விரும்புகிறாரோ அப்போது மரணமடைவார்' என்பதே அது. பத்தாம் நாள் போர் அன்று, பிஷ்மர் பாண்டவர் படைக்குப் பலத்த சேதத்தை ஏற்படுத்தினார். அப்போது அவருக்குத் தான் செய்யும் செயலில் சலிப்பு ஏற்பட்டது. உடன் தான் இறக்க நினைத்தார்....அவரின் நிலையை அறிந்த அர்ச்சுணன் தேரின் முன்னால் சிகண்டியை நிறுத்தி விட்டு பிஷ்மர் மேல் அம்பெய்தினான். சிகண்டி முன் போர் புரிய விரும்பாத பிஷ்மர் அமைதியாயிருந்தார். அர்ச்சுணனின் அம்புகள் அவரது உடலைத் துளைத்தன. உத்திராயண காலத்தில் இறக்க விரும்பிய பிஷ்மர்...அம்புப் படுக்கையில் இருந்தார். அவரைத் தரிசிக்கவும் ஆசி பெறவும் பல அரசர்களும் வீரர்களும் வந்தனர். உடலில் காயங்களுடன் படுத்த படுக்கையாக இருந்த பிஷ்மர் இதனால் மிகவும் களைப்படைந்தார். தாகம் ஏற்படவே அருந்தத்தண்ணீர் கேட்டார். துரியோதனனும் கர்ணனும் நறுமணம் மிக்க இனிய பானங்களைக் கொண்டு வந்தும் அதை அருந்தவில்லை. அர்ச்சுணனை நோக்கி, 'சாத்திரங்கள் கூறும் வழியில் எனக்கு தண்ணீர் தருவாயாக' என்றார். அர்ச்சுணன் தன் காண்டிபத்தை நானேற்றி பிஷ்மரின் தலைக்கருகே ஏவினான். உடனே பூமி பிளந்து பிஷ்மரின் தாயான கங்கை நீர் ஊற்றாகப் புறப்பட்டு நேராக பிஷ்மரின் வாயின் அருகில் பாய்ந்தது...பிஷ்மரும் அதைப்பருகித் தாகம் தணிந்தார். மங்காத புகழ் பெற்ற பிஷ்மருக்கு மரணப் படுக்கையில் ஏற்பட்ட தாகம், கங்கையான அவரது தாயால் தணிந்தது....இதனால்தான் இன்றும் மரணப்படுக்கையில் இருப்பவருக்குக் கங்கை எனும் நீர் கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.



Paul Healthy Life Clinic
HOMEOPATHY & ACUPUNCTURE



Paul Joseph, B.H.M.S.(India), R.Ac., R.Hom(Canada)
(Bachelor of Homeopathic Medicine and Surgery)
Former Professor - Homeopathy Medical Colleges,
Dr. M. G. R. Medical University, India

1193 Brimley Road, Scarborough, Ontario M1P 3G5

Tel: 416 438 3939 Cell: 416 986 4903 Fax: 416 438 3909

e-mail: drjp63@yahoo.com

NAVA INCOME TAX SERVICE

U.S. Tax Returns Efile

Web: www.navaincometax.com

Tel : 416 439 8030

Cel: 647 409 8030



8 Danube Drive

Scarborough On M1R 1Z8
(Warden / Lawrence)

Thuraiappah Nava

Tax consultant

Email: navaincometaxservice@gmail.com

**WITH BEST COMPLIMENTS FROM
WINNERS INSURANCE AND INVESTMENT SERVICE**

A. RUBAN

Tel: 416 953 8036



A. RUBAN
FOR ALL YOUR LIFE
INSURANCE & INVESTMENT
NEEDS
**NOBODY CAN BEAT OUR RATES ON
LIFE AND MORTGAGE INSURANCE**

Best Rate, Better Advice & Best Service



ONE STOP FINANCIAL CENTER

Bus: 416-953-8036

Fax: 905-470-8306

Home: 905-888-6500

Email: winnersinsurance@bell.net

2			3	8	7			
	3							
	1			5				9
					4	7		5
	2							9
	4	8						
				1				8
			5	6				3
5		2			8			6

ANSWRS for the last weeks math quiz and riddles...

1. There are six F's in the sentence. One of average intelligence finds three of them. If you spotted four, you're above average. If you got five, you can turn your nose at most anybody. If you caught six, you are a genius. There is no catch. Many people forget the "OF's". The human brain tends to see them as V's and not F's.
2. He stood on a block of ice and waited for it to melt
3. I think I would have chosen to die of old age. Did you?

Math Quiz

1. 3

Are You Smart?

1. Two sentries were on duty outside a barracks. One faced up the road to watch for anyone approaching from the North. The other looked down the road to see if anyone was approached from the South. Suddenly one of them said to the other, "Why are you smiling?" How did he know that his companion was smiling?
2. You're standing in front of a room with one lightbulb inside of it. You cannot see if it is on or off. Outside the room, there are 3 switches in the off positions. You may turn the switches any way you want to. You stop turning the switches, enter the room and know which switch controls the lightbulb. How?

short stories from around the world
by Gaya Arasaratnam

Snuggle Close Stories